

பாடம் 41 & 42 : ஒப்புரவு

விசுவாசத்தைக் கற்பிப்போருக்கான அறிவுறுத்தல்

அடிப்படை நிலை (9 வயது)	: 1 முதல் 12 கருத்துகளைக் கற்பிக்கவும்
இடைப்பட்ட நிலை (12 வயது)	: 1 முதல் 12 கருத்துகளைக் கற்பிக்கவும்
மேம்பட்ட நிலை (15 வயது)	: 1 முதல் 15 கருத்துகளைக் கற்பிக்கவும்

விசுவாசத்தைக் கற்பிப்போருக்கான குறிப்பு: முதல் திருவிருந்து பெறுவதற்குத் தயாரிக்கும் இளம் சிறாருக்கு ஒப்புரவு அருளடையாளம் பெறுவது எப்படி என்று இந்த பாடங்களில் கற்பிக்கப்படுவது மிக அவசியம். அதற்காகவே இந்த அருளடையாளத்திற்கு இரண்டு அமர்வுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முந்திய பாடத்தில் இருந்து மீள்பார்வை:

முந்திய பாடங்களில், புகுநிலை அருளடையாளங்கள் (திருமுழுக்கு, உறுதிபூசுதல், மற்றும் நற்கருணை), மற்றும் பணியின் அருளடையாளங்கள் (திருநிலைகள் மற்றும் திருமணம்) குறித்து நாம் கற்றோம். இந்த பாடத்தில், “நலமளிக்கும் அருளடையாளங்கள்” என்ற புதியப் பிரிவைச் சார்ந்த ஒப்புரவு அருளடையாளம் குறித்து விவாதிக்க இருக்கிறோம்.

தற்போதைய பாடம்:

1. தொடக்கப் பாவத்தில் இருந்து நாம் தூய்மையாக்கப் பெற்றிருந்தாலும், பாவம் மற்றும் தீமையை நோக்கிய ஈர்ப்பு தொடர்ந்திருக்கிறது. தொடக்கப் பாவத்தின் விளைவுகள் தொடர்வதே இதன் காரணம். இது வேட்கை என்று அழைக்கப்படுகிறது.

2. கடவுளுடனான நமது உறவுநிலையைப் பாவம் முறிக்கிறது. மற்றவர்களுடனான நமது உறவுநிலைகளையும் பாவம் முறிக்கிறது. பாவமானது முன்னேறக்கூடியதாக இருக்கிறது. அது நீங்கள் செல்ல விரும்புவதை விட அதிக தூரத்திற்கு உங்களை கொண்டு செல்லும், மேலும் நீங்கள் செலுத்த விரும்புவதை விட அதிக விலையைச் செலுத்த வைக்கும்.

3. கடவுளுடனான நமது உறவுநிலையில் காயத்தை ஏற்படுத்தினாலும் அதை முழுமையாக முறிக்காதவை அற்பப் பாவங்கள் ஆகும். கடவுளுடனான நமது உறவுநிலையைத் துண்டிக்கிறவை சாவானப் பாவங்கள் ஆகும். வழக்கத்தினால் செய்யப்பட்டு கவனிக்கப்படாத அற்பப் பாவங்கள், இறுதியாக சாவானப் பாவங்களுக்கு இட்டுச் செல்கின்றன (கதிம 1863).

4. “குறைந்த தீவிரமுள்ள” பாவமாக இருக்கிற அற்பப் பாவம், நாம் கடவுளை இன்னும் அன்பு செய்தாலும் வலுவின்மையால் விளைகிறது. இத்தகையப் பாவம் கடவுளுடனான நமது உறவுநிலையைக் காயப்படுத்துகிறது, ஆனால் அவரிடமிருந்து நம்மை விலகச் செய்வதில்லை (கதிம 1855).

5. சாவானப் பாவம் இதயத்தின் கடினத்தன்மையால் விளைகிறது (கதிம 1864). அது நமது இதயங்களில் நாம் கொண்டுள்ள அன்பை அழித்து, கடவுளுக்கு மாற்றாக வேறொன்றை முழு விருப்பத்துடன் முன்னிலைப்படுத்தி கடவுளிடம் நம்மை விலகச் செய்கிறது (1855). ஒப்புரவு அருளடையாளத்தின் வழியாக நாம் அனுபவிக்கும் கடவுளின் இரக்கம் மற்றும் இதயத்தின் மனமாற்றத்தால் மட்டுமே சாவானப் பாவம் நலமாக்கப்பட முடியும் (கதிம 1856).

6. நாம் சாவானப் பாவம் செய்துள்ளதை நாம் எப்படி அறிய முடியும்?

- அ) பத்துக் கட்டளைகளை முறிக்கும் தீவிரத் தவறை நாம் செய்தல் (கதிம 1858);
- ஆ) நாம் செய்கிறத் தவறைக் குறித்து முழு விழிப்புணர்வோடு இருத்தல் (கதிம 1859);
- இ) நாம் தவறு செய்வதை முழு விருப்பத்தோடுத் தேர்வு செய்தல் (கதிம 1859).

7. இயேசு தமது திருத்தாதர்களுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை அளித்தார். (யோவா 20:23: “எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும், எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ அவை மன்னிக்கப்படா.”)

8. நமது பாவங்களை அறிக்கையிடுமாறு திருத்தாதர்கள் நம்மை ஊக்குவிக்கின்றனர். (யாக் 5:16: “ஆகவே, உங்கள் பாவங்களை ஒருவர் மற்றவரிடம் ஒப்புக்கொண்டு, ஒருவர் மற்றவருக்காக மன்றாடுங்கள், அதனால் நீங்கள் நலமடைவீர்கள்.”)

9. நாம் நமது பாவங்களை ஒப்புக்கொண்டால் நாம் மன்னிக்கப்படுவது உறுதி. (1யோவா 1:9: “நாம் நமது பாவங்களை ஒப்புக்கொண்டால், நம்பகமும் நேர்மையுமுள்ள அவர் நமது பாவங்களை மன்னித்து, அனைத்து தவறுகளில் இருந்தும் நம்மைத் தூய்மையாக்குவார்.”)

10. ஒப்புரவுக்குச் செல்லும் முன்பாக உங்களது மனச்சான்றைச் சரியாக ஆய்ந்தறியுங்கள். கடந்த ஒப்புரவு அருளடையாளத்தில் இருந்து உங்களது சாவான மற்றும் அற்பப் பாவங்களை மீள்பார்வை செய்து, மீண்டும் பாவம் செய்யாதிருக்க உறுதியாகத் தீர்மானியுங்கள்.

11. ஒப்புரவு செல்லத்தகு அருளடையாளமாக இருக்க, நான்கு கூறுகள் இருக்க வேண்டும்:

அ) **ஒப்புக்கொள்ளல்.** சிலுவை அடையாளம் வரைந்து, “தந்தையே, நான் பாவியாய் இருக்கிறேன். என் பாவங்களை மன்னித்து, ஆசி வழங்கும். நான் ஒப்புரவு அருளடையாளம் பெற்று (எத்தனை நாட்கள் அல்லது மாதங்கள்) ஆகிவிட்டேன்” என்று கூறுங்கள். பிறகு நீங்கள் செய்த தீவிரமானப் பாவங்களைக் குருவிடம் சொல்லுங்கள்.

உங்கள் பாவங்களைக் குறிப்பிடுவதில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருங்கள். ஒரு குரு ஒப்புரவின் முத்திரையால் கட்டுண்டுள்ளார், உங்கள் பாவங்கள் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அவற்றை வேறெவரிடமும் வெளிப்படுத்த மாட்டார்.

உங்கள் பாவங்களைக் குறிப்பிட்டதும், “இவற்றுக்காகவும், எனது மற்றப் பாவங்களுக்காகவும் நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூறுங்கள். பிறகு குருவின் வார்த்தைகளுக்கு (அறிவுரைகளுக்கு) செவிமடுங்கள்.

ஆ) **மனத்துயர்.** குரு உங்களுக்கு அறிவுரை கூறி முடித்ததும், மனத்துயர் மன்றாட்டைச் செய்ப்புங்கள்:

என் இறைவா, நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீர். என் பாவங்களாலுட உம்மை மனம்நோகச் செய்துவிட்டேன். ஆகவே, நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள் துணையால் நான் மனந்திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்திற்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொண்டிருக்கிறேன். எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா எம்மேல் இரக்கமாயிரும். ஆமென்.

நீங்கள் உங்களது பாவங்களுக்காக வருத்தமுற்று, திருந்துவதற்கான நோக்கம் கொண்டிருக்க வேண்டும். மனத்துயர் நிறைவற்றதாக (எ.கா. லூக்கா 15:11-31ல் உள்ள ஊதாரி மைந்தன் கதை) அல்லது நிறைவானதாக (எ.கா. லூக்கா 19:1-10ல் உள்ள வரி தண்டியவரான சக்கேயுவின் இயேசுவுடனான சந்திப்பு) இருக்கலாம்.

மனத்துயர் மன்றாட்டு மனம் வருந்துகிறவரை நிறைவான மனத்துயருக்கு இழுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதைக் கவனியுங்கள்.

இ) **நிறைவாக்கல் (கழுவாய்).** உங்களது மனந்திருந்தலுக்கான உள்ளார்ந்த ஆசையின் வெளியார்ந்த அடையாளமாக, வழக்கமாக ஒரு பக்தி செயலைச் செய்யுமாறு பணித்து குரு உங்களை வழிநடத்துவார். எனினும், உங்களது மனத்துயர் நிறைவானதாக இருந்தால், இந்த அம்சம் நீங்கள் ஒப்புரவுக்குச் செல்லும் முன்பாக ஏற்கெனவே நிறைவேறிவிட்டது.

ஈ) **விடுவித்தல்.** இது குருவால் அறிவிக்கப்படுகிறது.

*இரக்கங்களின் தந்தையாகிய கடவுள்,
தமது மகனின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக
இந்த உலகைத் தம்மோடு ஒப்புரவாக்கியுள்ளார்,
மேலும் பாவங்களின் மன்னிப்புக்காக நம் நடுவே தூய ஆவியாரை அனுப்பினார்;*

திருச்சபையின் திருப்பணி வழியாக கடவுள் உமக்கு மன்னிப்பும் அமைதியும் வழங்கி,
உமது பாவங்களில் இருந்து உம்மை விடுவிப்பாராக.
தந்தை, மகன், தாய் ஆவியாரின் பெயராலே.

12. மாதத்திற்கு ஒரு முறையாவது இந்த அருளடையாளத்தை நாம் பெறுவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

13. பேறுபலன்கள் என்பவை “கடவுளின் முன்பாக ஏற்கெனவே மன்னிக்கப்பட்ட பாவங்களுக்கு அவற்றின் குற்றத் தன்மைக்கு ஏற்ற உலகுசார் தண்டனைக்கானத் தள்ளுபடியாக இருக்கிறது” (பேறுபலன்களின் கையேட்டில் இருந்து).

14. திருச்சபையால் வழங்கப்படும் பேறுபலன்கள் பகுதியளவாக அல்லது நிறைவானதாக இருக்கலாம். பகுதி பேறுபலன் என்பது பாவங்களுக்கான உலகுசார் தண்டனையின் ஒரு பகுதியை நீக்குகிறது. நிறை பேறுபலன் என்பது அது எல்லாவற்றையும் நீக்குகிறது. இந்த தண்டனை இவ்வுலக வாழ்வில் பல்வேறு துன்பங்களின் வடிவிலோ, அல்லது மறுவுலக வாழ்வில் உத்தரிப்புநிலையிலோ வரலாம்.

15. நிறை பேறுபலனைப் பெறுவது எப்படி:

ஒப்புரவு அருளடையாளம் பெறுதல்

நற்கருணை உட்கொள்ளல்

திருத்தந்தையின் கருத்துகளுக்காகச் செபித்தல் (விண்ணு, அருள், தந்தை)

குறிக்கப்பட்டச் செயலைச் செய்தல்

பாவத்தின் மீதானப் பற்றை விலக்குதல் (மற்றபடி அது பகுதி பேறுபலனாக மாறிவிடும்)